



கேரள அரசு

சட்ட (சட்டமியற்றல்-சி) துறை

அறிக்கை

எண் 21122/ச. இ. சி. 2/2016/சட்டம்.

திருவனந்தபுரம், 2016 நவம்பர் 23
1192 விருச்சிகம் 8/
1938 அக்ரஹாயனம் 2.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொது மக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2016 நவம்பர் 21ஆம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

பி. ஜி. ஹரீந்திரநாத்,
சட்டத்துறை செயலாளர்.

2016-ன் சட்டம் எண் 20

**2016-ன் கேரள நீதிமன்றக்கட்டணம் மற்றும்
வழக்கு மதிப்பீட்டு (திருத்த) சட்டம்**

1959-ன் கேரள நீதிமன்றக் கட்டணம் மற்றும் வழக்கு மதிப்பீட்டு சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முகவுரை.—1959-ன் கேரள நீதிமன்றக் கட்டணம் மற்றும் வழக்கு மதிப்பீட்டு சட்டத்தை (1960-ன் 10) இதற்குப் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;

இந்தியக் குடியரசின் அறுபத்தி ஏழாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுகிறது:—

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்தச் சட்டம் 2016-ன் கேரள நீதிமன்றக் கட்டணம் மற்றும் வழக்கு மதிப்பீட்டு (திருத்த) சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.

2. பிரிவு 76-ல் திருத்தம்.—1959-ன் கேரள நீதிமன்றக் கட்டணம் மற்றும் வழக்கு மதிப்பீட்டு (திருத்த) சட்டத்தில் (1960-ன் 10) பிரிவு 76-ன் துணைப்பிரிவு (3)-க்கு பதிலாக துணைப்பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது,—

“(3) அவ்வாறு அமலிலுள்ள பிற ஏதேனும் சட்டத்தில் என்னதான் அடங்கியிருந்தாலும், 1980-ன் கேரள வழக்கறிஞர் நலநிதி சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் உருவாக்கப்பட்ட நிதிக்காக துணைப்பிரிவு (2)-ன் கீழ் சேகரிக்கப்பட்ட சட்ட நலநிதியின் எழுபது சதவிகிதத்திற்கு இணையான தொகை ஒவ்வொரு வருடமும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியதும் 2003-ன் கேரள வழக்கறிஞர்கள், கணக்கர்கள், நலநிதி சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட நலநிதிக்காக சேகரிக்கப்பட்ட நிதியின் முப்பது சதவிகிதத்திற்கு இணையான தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

எனினும், துணைப்பிரிவு (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழக்காளிகளுக்குரிய உள்கட்டமைப்பை அளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து ஒவ்வொரு பத்து சதவிகிதத்திற்கும் இணையான ஒரு தொகையை தக்க வைத்த பிறகு மேற்குறிப்பிட்ட நிதிக்கு மாற்றப்பட வேண்டும்.”;